



இந்தக் கடிதம் பின்வரும் மொழிகளிலும் கிடைக்கின்றது: ஆங்கிலம், அரபு, எளிமையான சீன மொழி, பாரம்பரியச் சீன மொழி, பாரசீ, குஜராத்தி, எபிரேயம், கொரியன், பஞ்சாபி, ரஷியன், தமிழ், துருக்கியம், உருது மற்றும் வியட்நாமிய மொழி

## YRDSB யின் 2021-22 ம் ஆண்டுக்கான மாணவர் மற்றும் குடும்பத்தார் கருத்துக் கணிப்புகள்

அன்புள்ள பெற்றோர்/பாதுகாவலர்களே:

மாணவர் மற்றும் குடும்பத்தின் உள்ளீடு எமக்கு முக்கியம். யோர்க் பிராந்திய மாவட்டப் பாடசாலைச் சபையானது, இந்தக் கல்வி ஆண்டின் கற்றல் அனுபவங்களை நன்றாகப் புரிந்துகொள்வதற்காக **ஜூன் 1 முதல் 30, 2022 வரை** மாணவர்கள் (தரம் 7-12) மற்றும் குடும்பங்களுடன் (தரம் K-12) இணையத்தளக் கருத்துக் கணிப்புகளை நடத்தும். கருத்துக் கணிப்புகளைப் பூர்த்தி செய்ய சூன் 20 நிமிடங்கள் எடுக்கும்.

கருத்துக் கணிப்புகளில் பின்வருவன தொடர்பான கேள்விகள் இருக்கும்:

- கற்றல் மாதிரி, தொழில்நுட்பம் மற்றும் கற்றல் கருவிகள்
- ஈடுபாடு மற்றும் கற்றுக் கொள்ளல்
- குடும்பம்/பாடசாலைத் தொடர்பு மற்றும் சமூக ஈடுபாடு
  
- நல்-வாழ்வு மற்றும் மன நலம்
- சக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடனான உறவுகள்
- பாதுகாப்பு, பாகுபாடு மற்றும் கொடுமைப்படுத்துதல்
- சமமான மற்றும் யாவரையும் உள்ளடக்கும் கற்றல் சூழல்கள்
- மாணவர் அடையாளம்

மாணவர்களின் குழுக்களிடையே கற்றல் அனுபவங்கள் எவ்வாறு வேறுபடலாம் என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்களின்

அடையாளங்கள் (உதாரணமாக. இனம் மற்றும் பாலினம்) பற்றிய கேள்விகளை நாம் கேட்கின்றோம். 2022-23 கல்வியாண்டில் அறங்காவலர்கள், பாடசாலைகள், சபைத் துறைகள் மற்றும் பொதுமக்களுடன் கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பகிரப்படும்.

சேகரிக்கப்படும் தகவல்கள் பின்வருவனவற்றுக்குப் பயன்படுத்தப்படும்:

- மாணவர்களின் மன நலம் மற்றும் நல்-வாழ்வு பற்றிய முக்கியமான தகவல்களை வழங்குவதற்கும்.
- ஆரோக்கியமானதும் அனைவரையும் உள்ளடக்கக் கூடியதுமான, சமமான கற்றல் மற்றும் பணிச்சூழலை உருவாக்குவதில் உள்ள முறைசார் தடைகளை அடையாளம் காண்பதற்கும்.
- திட்டங்களை உருவாக்குவதற்கும், முன்னுரிமைகளை அமைக்கவும் வளங்களை உருவாக்கவும், அனைவரையும் உள்ளடக்கக் கூடிய, வரவேற்கத்தக்க மற்றும் ஆதரவான சூழல்களை உருவாக்குவதைத் தொடர்வதற்கும்.

இந்தக் குடும்பக் கருத்துக் கணிப்பு ஆங்கிலம், அரபு, எளிமையான சீன மொழி, பாரம்பரியச் சீன மொழி , ஃபார்ஸி, குஜராத்தி, எபிரேயம், கொரியன், பஞ்சாபி, ரஷ்யன், தமிழ், துருக்கியம், உருது மற்றும் வியட்நாமிய மொழிகளில் இணையத்தில் கிடைக்கும்.

பல்வேறு விதிவிலக்குகளுடன் பங்கேற்பாளர்களுக்கு இடமளிக்க, Google Read & Write போன்ற குரல் அறிதல் மென்பொருளைப் பயன்படுத்திக் குடும்பம் மற்றும் மாணவர் கருத்துக் கணிப்புகளைப் பூர்த்தி செய்ய முடியும். கருத்துக் கணிப்பில் உள்ள கேள்விகள் ஸ்க்ரீன் ரீடர்களுடன் இணக்கமாக உள்ளன. உங்கள் குறிப்புக்கு, மாணவர் மற்றும் குடும்பக்

கருத்துக் கணிப்புகள் ஆகிய இரண்டின் பிரதிகளும் [சபை இணையத்தளத்தில்](#) கிடைக்கின்றன.

கருத்துக் கணிப்புகள் அநாமதேயமானவை மற்றும் ரகசியமானவை. இதன் பொருள் என்னவெனில், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் அவர்களின் பெயர்கள் கேட்கப்பட மாட்டாது மற்றும் தனிப்பட்ட பதில்கள் தெரிவிக்கப்பட மாட்டாது. கருத்துக் கணிப்புகள் **தன்னார்வமானது** மற்றும் பதிலளிப்பவர்கள் தாங்கள் பதிலளிக்க விரும்பாத கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆய்வுகளில் வழங்கப்படும் தகவல்கள் YRDSB இன் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு சேவைகள் துறையில் உள்ள பணியாளர்களால் மட்டுமே அணுகப்படும். நாம் பயன்படுத்தும் மூன்றாம் தரப்புத் தரவுச் சேகரிப்புக் கருவியானது, ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டுச் சேவைகள், கருத்துக் கணிப்புகள் முடிந்த பின்னர், பதில்களை அகற்றும் வரைக்கும் அவற்றுக்கான அணுகலைக் கொண்டிருக்கும். தரவைச் சேமித்தல் மற்றும் தக்கவைத்தல் என்பன [Board Policy and Procedure #160.0 இன் \(சபைக் கொள்கை மற்றும் நடைமுறை\) பதிவுகள் மற்றும் தகவல்கள் மேலாண்மை ஆகியவற்றைப் பின்பற்றும்.](#)

7-12 வகுப்புகளில் உள்ள மாணவர்கள், மாணவர் கருத்துக் கணிப்பில் பங்கேற்பதற்குத் தமது GAPPS பாடசாலைக் கணக்கிற்கு மின்னஞ்சல் அழைப்பு ஒன்றைப் பெற்றுக் கொள்வார்கள், மேலும் கருத்துக் கணிப்பைப் பூர்த்தி செய்வதற்கு ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை வகுப்பு நேரம் வழங்கப்படும். 7-12 ஆம் வகுப்புகளில் உள்ள உங்கள் பிள்ளை(கள்) மாணவர் கருத்துக் கணிப்புக்குரிய அழைப்பைப் பெற்றுக் கொள்வதை நீங்கள் விரும்பவில்லை எனில், அல்லது கருத்துக் கணிப்பைப் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதாவது இருந்தால், [research.services@yrdsb.ca](mailto:research.services@yrdsb.ca) ஐ **மே 26, 2022 க்கு முன்னராகத் தொடர்புகொள்ளவும்.** பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளையின் பாடசாலைக் கோப்பில் இருக்கும் மின்னஞ்சல் முகவரி மூலம் குடும்பக் கருத்துக் கணிப்பைப் பூர்த்தி செய்வதற்குரிய அழைப்பைப் பெறுவார்கள்.

இந்த முக்கியமான முன்முயற்சியானது, மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரின் பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொள்வதற்கு, அவர்களின் கருத்துகளைக் கேட்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவதால், நமது பார்வையை மேலும் மேம்படுத்துவதற்கு உதவும்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி.